



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

முன்னிலை

**முனைவர் ரா.பிரதாப்குமார்**

**மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 8098/B/2018**

திரு.K.S.ராஜ்குமார்

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
கோத்தகிரி வட்டம்,  
நீலகிரி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

### **ஆணை**

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCKDOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில் மனுதாரர் திரு.K.S.ராஜ்குமார், அவர்களும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திருமதி.K.ஜெயந்தி, மண்டல துணை வட்டாட்சியர், கோத்தகிரி வட்டம், நீலகிரி மாவட்டம் அவர்களும் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 01.08.2018 தேதியிடப்பட்ட மனுவில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக ஓ.மு.யு5/26172/17, நாள் 07.11.2017ன்படி வட்டாட்சியர் அவர்கள் பெறப்பட்ட ஆவணத்தின் நகல்களை கோரி பொதுத் தகவல் அலுவலர், கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகம், நீலகிரி மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார். பொதுத் தகவல் அலுவலர் 24.08.2018ம் தேதியிடப்பட்ட கடிதம் வாயிலாக தகவல் வழங்கியுள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 12.09.2018 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 30.10.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில், இவ்வழக்கின் மீது தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரர் கோரிய அனைத்து இனங்களுக்கான தகவல்களை வழங்கியுள்ளதாகவும், மனுதாரருக்கு வழங்கிய தகவல்களை மின்அஞ்சல் வாயிலாக இவ்வாணையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். மேற்படி பொதுத் தகவல் அலுவலரின் கூற்றினை உறுதி

செய்யும் வகையில் மனுதாரர் அவர்கள் தான் கோரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றதாகவும், எனவே இவ்வழக்கின் மீது எவ்வித விசாரணையும் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

5. எனவே, இன்றைய விசாரணையின் முடிவில், பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதையும், மனுதாரர் முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றதால் விசாரணையை முற்றாக்கும்படி தெரிவித்ததன் அடிப்படையிலும், இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்யப்படுகின்றது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண். SA 8098/B/2018**

**பெறுநர்**

பொதுத் தகவல் அலுவலர்/  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
கோத்தகிரி வட்டம்,  
நீலகிரி மாவட்டம்.

திரு.K.S.ராஜ்குமார்,  
S/O.K.H.செவணன்(லேட்),  
கதவு எண் 2/249A,  
கட்டபெட்டு ஊர் மற்றும் அஞ்சல்,  
கோத்தகிரி - 643 214,  
நீலகிரி மாவட்டம்.

Copy to: File  
SJPS-18/11/2020